

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

அகலவத்த பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் அகலவத்த பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கூடுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு

அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய

ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குவதாக உள்ளது.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நியமங்களுடனான தொடர்புடன் இணங்காமை	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) நியமத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் இலக்கம் 3.28 முதல் 3.29 வரையான பந்திகளுக்கு இணங்குகின்ற வகையில் காசுப்பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்படாது இருந்தமை பின்வரும் விடயங்களின் பிரகாரம் அவதானிக்கப்பட்டது.		
(i) ரூபா 1,905,719 ஆன நிலையான வைப்பு வட்டி வருமானம் கணக்கீடு செய்யப்படாது இருந்த போதிலும் செயற்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் மிகையில் அப்பெறுமதி குறைத்துக் காண்பிக்கப்பட்டதுடன் முதலீட்டு செயற்பாடுகளின் கீழ் பணமாகக் கிடைத்த ரூபா 3,279,452 ஆன நிலையான வைப்பு வட்டி வருமானம் காண்பிக்கப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டின் போது காசுப் பாய்ச்சல் கூற்று சரியாகத் தயாரிக்கப்படும்.	உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பொதுத் துறைக் கணக்கீட்டு நிலமையின் பிரகாரம் காசுப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்படல் வேண்டும்.
(ii) ஆண்டில் கிடைத்த மூலதன மாணியம் ரூபா 5,218,203 முதலீட்ட	2025 ஆம் ஆண்டின் போது காசுப் பாய்ச்சல்	மேற்படி

செயற்பாடுகளின் கீழ் காண்பிக்கப்பதற்குப் பதிலாக செயற்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.

கூற்று சரியாகத் தயாரிக்கப்படும்.

- (iii) விரிவான வருமானக் கூற்றில் மிகை கணிப்பிடும் போது ரூபா 15,000,000 ஆன நிலையான வைப்பு பெறுமதி செலவினமாக கவனத்தில் கொள்ளப்படாமல் காசுப்பாய்ச்சல் கூற்றில் மிகையில் நிலையான வைப்பாக ரூபா 15,000,000 சேர்க்கப்பட்டமையால் செயற்பாட்ட நடவடிக்கைகள் உடனான காசுப்பாய்ச்சல் கூற்று அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.
- எதிர்காலத்தில் சரி மேற்படி செய்யப்படும்.

1.6.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2023 ஆம் ஆண்டில் கிடைத்த மூலதன மாணியம் ரூபா 450,000 இற்காக மீளாய்வாண்டில் ரூபா 45,000 ஆன வருடாந்த பெறுமானத் தேய்வுக்கு சமமான அளவு ஒன்று வருமானத்தில் இனங்காணப்படாமையினால் மிகை அப்பெறுமானத்தால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	இன் கணக்குகள் சரியாகத் தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஆ) 2020 ஆகஸ்ட் 27 ஆந் திகதிய இலக்கம் ஜீஇ/2/தி.சுற்/2020 என்ற உள்ளூராட்சி திணைக்கள சுற்றறிக்கையின் பிரகாரம் குறிப்பு இலக்கம் 10 இன் கீழ் மூலதன செலவினப் படியாக சரியான பதிவேட்டின் பிரகாரம் மூலதன செலவின படிகள் சரியான படிவத்தின் பிரகாரம் தயாரிக்கப்படாது இருந்ததுடன் ஒவ்வொரு வேலைக் குறிப்புக்களின் பிரகாரம் மூலதன மாணியப் பெறுமதி வகைப்படுத்தி காண்பிப்பதற்குப் பதிலாக பொது நிர்வாகத்தின் கீழ் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு மூலதன மாணியப் பெறுமதி ரூபா 23,438,484 காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	இன் தொடர்புடைய சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.6.3 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்படுகின்ற 02 கணக்கு விடயங்களின் மீதிகளுக்கும் அவற்றுக்குரிய பட்டோலைகளில் காண்பிக்கப்படுகின்ற மீதிகளுக்கும் இடையே ரூபா 3,499,997 இணக்கம்	பட்டோலைகளில் 2023 ஆம் ஆண்டின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.	வேறுபாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்

இன்மைகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

வேண்டும்.

- (ஆ)(i) 2010 ஆம் ஆண்டின் போது புறநெகும் செயற்திட்டத்தின் கீழ் சபைக்குரிய காணி ஒன்றில் கொரியா உதவியின் அடிப்படையில் அனர்த்த முகாமைத்து நிலையக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருந்த போதிலும் நிர்மாணம் தொடர்பாக உரிய தரப்பினருடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை சபையிடம் காணப்படாது இருந்ததுடன் அந்த நிர்மாணங்களின் நியமம், தரத்தன்மை போன்றவற்றை பரீட்சிக்காமல் 2010 ஆம் ஆண்டில் சபையினால் இந்த கட்டிடம் கையேற்கப்பட்டிருந்தது. சொத்துக்கள் பதிவேட்டின் பிரகாரம் கிரயம் ரூபா 9,000,000 ஆன இந்த கட்டிடத்தின் நுழைவு நிலையத்தில் கொங்கிரீட் பகுதி 2016 ஆம் ஆண்டில் உடைந்து விழுந்திருந்ததுடன் உரிய நியமம் இன்றி அமைக்கப்பட்ட கட்டிடம் தொடர்பாக தர அறிக்கை பெற்றுக் கொள்வதற்கும் அதனை மீண்டும் உடைந்து வழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக சபை 2016 ஆம் ஆண்டின் போது ரூபா 627,745 செலவிட்டிருந்ததுடன் 2020 ஆம் ஆண்டின் போது கட்டிடம் செயலிழந்தமையால் கட்டிடத்தில் விலகிச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
- செலவினங்கள் கட்டிடத்தை நடாத்திச் செல்லும் தரத்தைப் பேணிச் செல்வதற்கும் மீண்டும் உடையாது இருப்பதைத் தடுப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக செலவிடப்பட்டிருந்தது.
- சபைக்குச் சொந்தமான ஆதனங்களின் வெளிதரப்பினரால் நிர்மாண நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது அதன் நியமம் தொடர்பாக உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
- (ii) கட்டிடத்தை உடைத்து அகற்றும் செலவினத்தை மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக கட்டிடத்தைப் பயன்படுத்த முடியுமான பொருட்களின் பெறுமதி மாத்திரம் மதிப்பீடு செய்யப்பட்டமையால் ஒப்பந்தகாரரிடம் இருந்து அறவிட வேண்டிய தொகை ரூபா 6,100,000 ஆக 2023 ஆம் ஆண்டின் மதிப்பீட்டு திணைக்களத்தில் இருந்து அறிவிக்கப்பட்டதுடன் மீளாய்வாண்டில் மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு மீண்டும் ரூபா 49,250 செலுத்தி அகற்றப்படுகின்ற கட்டிடத்தின் பொருட்கள் ஒப்பந்தகாரர் வைத்திருந்த பட்டோலையின் அடிப்படையில் ஆரம்ப மதிப்பீடு ரூபா 3,000,000 காண்பித்து குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அந்த கட்டிடத்தை உடைத்து அகற்றுவதற்கு கடந்த ஆண்டிலும் மீளாய்வாண்டிலும் பத்திரிகை அறிவித்தலுக்காக முறையே ரூபா 108,893 மற்றும் ரூபா 134,800 செலவிடப்பட்டிருந்ததுடன் முன்னைய
- கேள்விதாரர் முன்வந்திருக்கவில்லை.
- தீர்மானம் எடுத்தலின் நலிவான நிலைமை தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை அகற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

ஆண்டின் கணக்காய்வு அறிக்கைகளிலும்
இது தொடர்பாக அறிக்கையிடப்பட்டிருந்த
போதிலும் மீளாய்வாண்டின் போதும்
கட்டிடம் உடைத்து அகற்றப்பட்டிருக்க
வில்லை.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை
சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள் விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 104	அகலவத்த பால் கொட்டகையில் இருந்த குளிருட்டி தொலைந்து போனமை தொடர்பாக ஆரம்ப பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் பொறுப்பு வாய்ந்தவரை இனங்கண்டு நட்டத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் மிகுதி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	தொடர்புடைய நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2016 திசம்பர் 29 ஆம் திகதிய இலக்கம் 30/2016 என்ற அரசு நிதி நிர்வாக சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தி	சபைக்குரிய 14 வாகனங்கள் தொடர்பாக சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	தற்போது சகல வாகனங்களையும் எரிபொருள் பரிசோதனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.	தொடர்புடைய நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) 2012 யூலை 11 ஆம் திகதிய இலக்கம் டபிள்யூபி/எல்ஜிஈ/01/2012 என்ற உள்நாட்சி சுற்றறிக்கையின் xxi ஆம் பந்தி	அனுமதியற்ற நிர்மாணங்கள் தொடர்பாக திட்டமிடல் குழுவிற்கு அறிக்கையிட்டு அது தொடர்பாக எடுக்கப்படுகின்ற தீர்மானம் தொடர்பில் மும்மாத அறிக்கை ஒன்று உள்நாட்சி ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.	எதிர்காலத்தில் அனுமதியற்ற நிர்மாணங்கள் தொடர்பான அறிக்கை மற்றும் அறிவித்தல் உள்நாட்சி ஆணையாளருக்கு சமர்ப்பிப்பதற்கு (மேம) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	மேற்படி
(ஈ) 2013 யூன் 18 ஆம் திகதிய இலக்கம் WPLGD/01/2013 என்ற மேல் மாகாண உள்நாட்சி சுற்றறிக்கையின் xiii ஆம் பந்தி	நகர அபிவிருத்தி அதிகார சபையின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்ளாமல் சபையின் வேலை அத்தியட்சகருடன் தொழில் நுட்ப உத்தியோகத்தர் இருவர் திட்டமிடல் குழுவிற்காக பங்குபற்றியிருந்தனர்.	அங்கத்தவரின் எண்ணிக்கையை விஞ்ஞாத வகையில் படி வழங்கப்பட்டுள்ளது.	தொடர்புடைய சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் வருமானத்தை விஞ்சிய செலவினம் ரூபா 16,379,902 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் வருமானத்தை விஞ்சிய செலவினம் ரூபா 36,892,848 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

வருமானம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
i. ஆதன வரியும் வரியும்	40,010,788	4,289,450	4,594,703	802,105	3,647,580	3,518,563	2,784,743	1,107,353
ii. வாடகை	7,022,000	8,640,422	9,049,122	110,800	6,835,297	6,835,297	6,519,597	315,700
iii. அனுமதிப்பத்திரக் கட்டணம்	1,292,000	1,353,300	1,353,300	-	1,260,790	1,179,877	1,179,877	-
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----
	48,324,788	14,283,172	14,997,125	912,905	11,743,667	11,533,737	10,484,217	1,423,053
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
ஆதனவரி தொடர்பான காலப் பகுப்பாய்வின் பிரகாரம் ஒரு ஆண்டிற்கு குறைந்த நிலுவை ரூபா 338,860 உம், 01 இற்கும் 03 வருடங்களுக்கும் இடையிலான நிலுவை ரூபா 256,328 உம், 03 இற்கும் 05 வருடங்களுக்கும் இடையிலான நிலுவை ரூபா 96,308 உம், 05 இற்கும் 10 வருடங்களுக்கும் இடையிலான நிலுவை ரூபா 107,117 உம் ஆகும்.	எஞ்சியுள்ள நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை வருமானத்தை விரைவாக அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
ஒவ்வொரு காணிப் பதிவாளர் அலுவலகங்களில் இருந்தும் வருடாந்தம் பெற வேண்டிய முத்திரைக் கட்டணமாக விண்ணப்பிக்கப்பட்ட அளவில் இருந்து அதில் கிடைத்த அளவு தெளிவாக இனங்காணக் கூடிய பிரகாரம் முத்திரைக் கட்டண பதிவேடு சபையினால் உரிய பிரகாரம் பேணிச் செல்லப்பட்டிருக்கவில்லை.	முத்திரைக் கட்டணப் பதிவேடு 2025 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்படும்.	முத்திரைக் கட்டணப் பதிவேடு சபையினால் பேணி பராமரித்துச் செல்லப்படல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) வருடாந்த மதிப்பீட்டு வருமானம் ரூபா 85,000 ஆன கோழி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சிக் கடை மீளாய்வாண்டின் போதும் வாடகைக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.	கேள்விதாரர் எவரும் முன்வந்திருக்கவில்லை.	சபை ஆதனங்களை வருமானம் உழைப்பதற்காக பயன்படுத்துதல் வேண்டும்.
(ஆ) கடை உரிமையாளரின் கடை வாடகை செலுத்தாமல் புறக்கணித்தமைக்கு சபை நிதி நட்டம் ஏற்படும் ஆபத்தை தடுப்பதற்கு கடை வாடகை உடன்படிக்கையில் வாடகை உரிமையாளரால் வைக்க வேண்டிய பிணை வைப்புத் தொடர்பாக குறிப்பிடப்படாது இருந்ததுடன் பிணை வைப்பை பெற்றுக் கொள்ளாமல் சபைக்குரிய கடைகள் வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது.	எதிர்காலத்தில் பிணை வைப்புப் பணத்தை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கடைகளை வாடகைக்கு வழங்கும் போது பிணை வைப்பை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 விளைவற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
போடோன் டெக்டர் மற்றும் கல் ஏனைய சபைகளுடன் பரிமாறிக் உருளை 2020 ஆம் ஆண்டு கொள்வதற்காக நடவடிக்கை முதல் விளைவற்றுக் எடுக்கப்படுகின்றது. காணப்பட்டது.	சொத்துக்களில் இருந்து உச்ச பயன்பாட்டைப் பெறல் வேண்டும்.	

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) பிரதேச சபையை நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்ற 21 மயான நிலங்களின் காணிகள் தொடர்பான உரித்து சபைக்கு கையேற்கப்படாது இருந்ததுடன் எந்த ஒரு மயான நிலங்களும் வேலி எல்லை அமைக்கப் பட்டிருக்கவில்லை.	மயான நிலங்களை கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கையேற்ற பின்னர் பாதுகாப்பு முறைமையும் பின்பற்றப்படும்.	உரிய ஆதனங்களை விரைவாக சபைக்கு கையேற்று வேலி எல்லை அமைக்கப்படல் வேண்டும்.

(ஆ) சபைக்கு உரிய கெவிட்டியாகல் சனசமூக மண்டபத்தில் சபையின் அனுமதி இன்றி 25 வருடங்கள் அளவிலான காலம் முதல் வெளித்தரப்பினரால் முன்பள்ளிப் பாடசாலை நடாத்தி செல்லப்பகின்மை சபையினால் 2024 ஆம் ஆண்டில் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	சனசமூக மண்டபத்திற்குரிய கட்டிடம் சபைக் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.	சபைக்குச் சொந்தமான ஆதனங்களை பாதுகாத்து பயன்படுத்துதல் வேண்டும்.
--	---	--

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 சுற்றாடல் பிரச்சினைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள் வியாபார நடவடிக்கைகள் நடாத்திச் செல்வதற்கு சுற்றாடல் அனுமதிப் பத்திரம் பெறாத 03 நிறுவனங்களுக்கு மீளாய்வாண்டின் போது சபையினால் வியாபார அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருந்தது.	சபையின் கருத்துரைகள் 2025 ஆம் ஆண்டில் விநியோகிக்கப்பட்டுள்ளது.	பரிந்துரைகள் சுற்றாடல் அனுமதிப் பத்திரம் பெறாத நிறுவனங்களுக்காக வியாபார அனுமதிப் பத்திரம் வழங்காது இருத்தல் வேண்டும்.
--	--	---